

February 12, 2025

National Stock Exchange "Exchange Plaza", C-1, Block G, Bandra- Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051. Scrip Symbol : TTKPRESTIG	BSE Limited 27th Floor, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai - 400 001. Scrip Code : 517506
--	--

Dear Sir,

**Sub: Newspaper advertisement confirming dispatch of Notice of the Postal Ballot**

In continuation of our letter dated February 11, 2025 with regard to Notice of the Postal Ballot, please find enclosed the copies of newspaper advertisements confirming dispatch of Notice of the Postal Ballot. The advertisements appeared today in Business Line (English) and Dinamalar (Tamil).

The newspaper advertisements are also made available on our website, at the following link:

[https://ttkprestige.com/wp-content/uploads/2025/02/NewspaperAdd\\_Final.pdf](https://ttkprestige.com/wp-content/uploads/2025/02/NewspaperAdd_Final.pdf)

Kindly take the above information on record.

Yours faithfully,  
For TTK Prestige Limited,

Manjula K V  
Company Secretary & Compliance Officer



**QUICKLY.**

**Malaysian palm oil output sinks to 9-year low**



Palm oil output in Malaysia fell the most since 2016 as heavy rain and floods disrupted harvesting. Shrivelling supplies in Malaysia could further support the commodity that gained more than 5 per cent in Kuala Lumpur last week. Output in the country fell almost 17 per cent from a month earlier to 1.24 million tonnes in January, according to data from the Malaysian Palm Oil Board. **BLOOMBERG**

**Supply woes lift crude oil, tariffs cap gains**

**Singapore:** Crude oil prices extended gains amid concerns over Russian and Iranian oil supply and sanctions threats, despite worries that escalating trade tariffs could dampen global economic growth. Brent crude futures were up 55 cents at \$76.42 a barrel by 0717 GMT, while US WTI rose 50 cents to \$72.82. **REUTERS**

**Gold pauses after record run on trade war fears**



**Bengaluru:** Gold prices slipped as investors booked profits following a record high, yet remained bullish amidst fears of a global trade war spurred by US President Donald Trump's new tariffs. Spot gold fell 0.4 per cent to \$2,896.53 per ounce as of 8:47 am ET (1347 GMT). US gold futures fell 0.4 per cent to \$2,923.50. **REUTERS**

# Wheat prices ease as govt allocates more under open market sale scheme

**STILL ABOVE MSP.** Wholesale price down to ₹2,967/quintal on February 10 from ₹3,007 on February 1

**Our Bureau**  
New Delhi

The government's decision to increase the quantity of wheat offered under the weekly open market sales from 1.5 lakh tonnes (lt) to 4 lt has eased the grain's wholesale prices over the past 10 days. However, they are still above the Minimum Support Price (MSP) of ₹2,425/quintal for the current season. Procurement of wheat for buffer stocks will start next month in some States and from April 1 in other States.

"Unless the prices are brought to around the MSP level, it will be difficult for the government to buy targeted quantity from Madhya Pradesh and Uttar Pradesh as most of the private traders prefer to purchase in these two States due to high mandi

fees in Haryana and Punjab," said an industry source. "The government should parallelly prepare an emergency plan on what to do if procurement falls below 250 lt," an official said.

According to market data, the wholesale price of wheat on an average (All-India) dropped to ₹2,967/quintal on February 10 from ₹3,007 on February 1. But it is still higher from ₹2,953 a month ago and ₹2,764 a year ago, data maintained by the Consumer Affairs Ministry show. The price trend was similar in Uttar Pradesh, Madhya Pradesh and Rajasthan.

**CENTRE OPTIMISTIC**  
The government recently allowed the Food Corporation of India to raise the offer quantity in weekly e-auction for the processors to 4 lt from earlier 1.5 lt. So far, the government has been able to



	Feb-10	Feb-01	Jan-10	Yr-ago
<b>All India</b>	<b>2,967</b>	<b>3,007</b>	<b>2,953</b>	<b>2,764</b>
UP	2,714	2,731	2,697	2,481
MP	2,840	2,849	2,825	2,576
Raj	2,712	2,840	2,694	2,533

Source: Consumer Affairs Ministry \*Average rate

sell about 13 lt of wheat through e-auction since it started in December 2024.

But, the government is optimistic of a good procurement as a higher inflation of 17 per cent just before the harvest did not impact purchases for 2023-24 season which witnessed close to 40

per cent jump from its previous year (2022-23) when procurement had dropped to 16-year low of 188 lt.

The Union Food Minister Pralhad Joshi had already held discussions with food ministers of five states—Uttar Pradesh, Madhya Pradesh, Bihar, Gujarat and Ra-

# Centre extends soyabean procurement in Maharashtra, Telangana

**Our Bureau**  
New Delhi

The Centre has extended the procurement of soyabean in Maharashtra until February 24 and in Telangana until February 15 to protect farmers' interests.

Similarly, groundnut procurement in both Gujarat and Karnataka has been extended till February 15.

**19.9 LT PROCURED**  
As much as 19.99 lakh tonnes (lt) of soyabean has been procured, benefiting 8,46,251 farmers, while 15.73 lt of groundnut has been purchased from 4,75,183 farmers until February 9, the Agriculture Ministry said in a statement.

The government last year approved the procurement of soyabean under the Price Support Scheme (PSS) at its Minimum Support Price (MSP) of ₹4,892 per quintal in Chhattisgarh, Gujarat,



Karnataka, Madhya Pradesh, Maharashtra, Rajasthan and Telangana from the 2024-25 crop.

The Centre also allowed the procurement of groundnut under the PSS in Andhra Pradesh, Chhattisgarh, Gujarat, Haryana, Karnataka, Rajasthan and Uttar Pradesh at its MSP of ₹6,783 per quintal.

Under the PSS, the procurement of notified pulses, oilseeds and copra conforming to the prescribed Fair Average Quality standards is undertaken by the central nodal agencies at the MSP, directly from pre-registered farmers through State-level agencies.

# Foodgrain stock up 18% in Central pool

**Our Bureau**  
New Delhi

The official reserves of foodgrains — rice, wheat and paddy — with the Food Corporation of India were 83.78 million tonnes (mt) as of February 1, up 18 per cent from 70.92 mt a year ago. The comfortable position may help the government to tide over any crisis in case there is a below expectation procurement of wheat, experts said.

"As some wheat allocation got reduced and replaced with same quantity of rice in the past, such a possibility always exists. But the situation will be clear by the end of May as to how much quantity

of wheat the government will be able to buy," an official source said, adding that the stock position of rice is more than comfortable for the government.

According to latest data, wheat stock maintained by Food Corporation of India was higher by 22 per cent at 16.17 mt as on February 1 from 13.27 mt in the year-ago period. Similarly, the stockpiles of rice are also higher by 17 per cent at 67.6 mt against 57.66 mt in year-ago. The rice stock also includes 50.15 mt of unmilled paddy (in terms of rice).

**RECORD WHEAT SALES**  
The Centre had sold a record 10 mt of wheat under the

open market sale scheme (OMSS) in 2023-24 to effectively control price rise in wheat. However, there was negligible offtake in case of rice even as the government was ready to offer as much quantity as possible under the OMSS. But this year the government started wheat sales late and is now aggressively offloading the grain to bring down prices.

Meanwhile, Minister of State for Food Nimuben Jayantibhai Bambhaniya said in the Rajya Sabha that rice is being offered for sale to ethanol distilleries at a fixed price of ₹2,250/- per quintal (pan-India) for a total quantity not exceeding 24 lakh tonnes as per current OMSS

(D) policy. The supply of FCI rice can be carried out to ethanol distilleries in both deficit and surplus states all through the year.

**ETHANOL SUPPLY**  
In case of shortage in supply of ethanol produced from maize/other category of feedstock, as allotted during ESY 2024-25, the shortfall can be met from ethanol produced using FCI rice, she said and added that tender under Cycle 3 (C3) for the supply of about 110 crore litres of ethanol during ethanol supply year 2024-25 (November-October) should be restricted to ethanol produced using FCI rice.


# Warm days ahead in South as anticyclone bears down

**Vinson Kurian**  
Thiruvananthapuram

High maximum (day temperatures) may prevail over Central India, the West Coast and peninsular India for the next 8-10 days with day-to-day variations as a stubborn anticyclonic circulation sits in and lords it over southern half of the country.

The anticyclone compresses air, increases pressure and raises temperature as it is surrounded by dry continental winds. It has cooler north-westerly winds to its north wafting across the Pakistan-Afghanistan border and covering North and East India.

The Sun's position in the southern hemisphere has brought monsoon to Australia. The Inter Tropical Convergence Zone (ITCZ), a global band of low-pressure tracking the sun, is more or less entrenched over the



**HOT SEAT.** Mercury may soar over west Maharashtra, Madhya Maharashtra, Marathwada, north interior Karnataka, Vidarbha, Telangana, Rayalaseema, parts of Tamil Nadu and almost the entire coastal Kerala through Wednesday.

southern hemisphere.

On Tuesday, the ITCZ featured four storms in the southern hemisphere, including cyclone *Vince* (near Madagascar), tropical storm *Taliah* (open Indian Ocean);

and numbered tropical storms *Seventeen* (off North-West Australia) and *Sixteen* (East of Australia).

Back home, day and night temperatures will shoot up or trend down based on am-

bient atmospheric conditions, including the presence of clouds. Over North, North-West and East India, moisture and cloud cover heralded by western disturbances may help bring down maximum (day) temperatures and perk up minimum (night temperatures).

**CLOUDLESS SKIES**  
Cloudless skies over peninsular India may bring bright and sunny weather and force subsidence of air, leading to higher temperatures and pressure. The India Meteorological Department (IMD) expects minimum (night) temperatures to fall over North-West India during next three days while no significant change is indicated thereafter. No major change in night temperature is expected over Central India either through Wednesday, but they may fall by 2-4°C thereafter. Almost similar climates are

predicted for East India, but night temperature for next two days may fall by 2-3°C thereafter.

Night temperatures may fall by 2-3°C over Maharashtra region during next three days, and no major change thereafter. Highest day temperature over the plains, 36.6°C, was reported at Karwar (Coastal Karnataka) through Monday.

On Tuesday, numerical models of IMD showed anti-cyclone with cloudless sunny climes and high mercury perched over from across West Coast (south of Mumbai to Coastal Karnataka); adjoining Maharashtra; Vidarbha; Telangana; Rayalaseema; Coastal Andhra Pradesh; North Interior Karnataka; and North Tamil Nadu (including Chennai).

It may hang over the region until Friday and briefly exit its perch before returning by midweek next week.

# Rubber, tea, coffee and cardamom prices up in April-December 2024

**Our Bureau**  
Mangaluru

The government has said all-India prices of plantation crops such as natural rubber, tea, coffee and cardamom (small) were higher during April-December 2024-25 than the corresponding period of 2023-24.

In a written reply in the Lok Sabha on Tuesday, Jitin Prasada, Union Minister of State for Commerce and Industry, said the average price of natural rubber (RSS 4 grade) in Kerala's Kottayam was ₹202.04 a kg during April-December 2024-25 against ₹151.88 a kg in the same period of 2023-24, an increase of 33.03 per cent.

The prices of plantation crops such as tea, coffee and cardamom (small) were also higher in Kerala during April-December 2024-25.



During April-December 2024-25, the average auction price of tea in Kochi was increased by 18.17 per cent and cardamom (small) by 49.44 per cent. The average farm-gate prices of Arabica uncured dry processed cherry coffee in Kerala was increased by 32.54 per cent, and Robusta uncured dry processed cherry coffee by 55.99 per cent, he said.

**TURMERIC EXPORTS**  
Considering the production, import and price trends of these commodities, currently, no change in the import policy is under consid-

eration, he added.

To a separate question on the turmeric trade, Prasada said India is the leading producer, consumer and exporter of turmeric in the world. India exported 1.62 lakh tonnes (lt) of turmeric valued at \$226.58 million during 2023-24, contributing to around 65 per cent of global export of turmeric. In 2023-24, more than 99.95 per cent of turmeric consignments exported from India were accepted in the export markets and rejection rate was less than 0.05 per cent.

When asked about the claims paid to onion farmers under Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY), Ramnath Thakur, Union Minister of State for Agriculture and Farmers' Welfare, said 23.41 lakh applications were received and claims to the tune of ₹756.10 crore were paid from 2019-20 to 2023-24.

# Aluminium: Buy on dips at ₹256, book profits at ₹270

**Akhil Nallamuthu**  
bl Research Bureau

Aluminium futures have been on an uptrend since August last year. They started scaling higher after finding support at ₹208. The latest leg of the rally began early this year.

## COMMODITY CALL.

February futures started to rally on the back of the base ₹238 in the first week of January. It continued to move up and in the early trade on Tuesday, it hit a high of ₹262.20.

Although the trend is bullish, there is a good chance for a correction in price, possibly to ₹258 - a support. Just below this is another support at ₹254, where both 21- and 50-day moving averages coincide.



Hence, the region between ₹254-258 is a support band. Below this, ₹246 is a good base. Nevertheless, we expect the futures to moderate to ₹254-258 price band and resume the uptrend. This upswing can lift the contract to ₹270. Subsequent resistance is at ₹285.

**TRADE STRATEGY**  
Buy aluminium futures (February) if they dip to ₹256. Place stop-loss at ₹250 at first. When the contract rises to ₹265 after the trade is initiated, revise the stop-loss to ₹260. Book profits at ₹270.

**THE ANDHRA SUGARS LIMITED**  
REGISTERED OFFICE: VENKATARAYAPURAM, TANUKU-534215 (A.P.)  
Phone: 08819-224911, Email: info.tnk@theandhrasugars.com  
website: www.theandhrasugars.com CIN: L15420AP1947PLC000326

**Extract of Un-audited Financial Results for the Quarter/Nine Months Ended 31.12.2024**  
(As per Regulation 33 read with Regulation 47(1) of SEBI (LODR) Regulations, 2015)

The Board of Directors of the Company, at its meeting held on 11th February, 2025, approved the un-audited financial results of the Company, for the quarter and nine months ended 31st December 2024.

The result along with the Limited review report given by the Statutory Auditors, has been posted on the Company's website at <https://theandhrasugars.com/wp-content/uploads/Standalone-and-Consolidated-Un-audited-Financial-Results-for-the-Quarter-and-NineMonths-Ended-31-12-2024.pdf?toolbar=0%22> and can also be accessed by Scanning the QR Code.

Place : Tanuku  
Date : 11-02-2025

**For THE ANDHRA SUGARS LIMITED**  
**P. NARENDRANATH CHOWDARY**  
Chairman & Managing Director  
DIN:00015764

**TTK PRESTIGE LIMITED**  
CIN: L85110TJ1955PLC015049

**Registered Office:** Plot No. 38, SIPCO Industrial Complex, Hosur - 635 126, Tamil Nadu.  
**Corporate Office:** Nagarjuna Castle, #11&1/2, Wood Street, Richmond Town, Bangalore-560025.  
Phone: + 080-22217438/39  
**E-mail:** investorhelp@ttkprestige.com, **Website:** www.ttkprestige.com

**NOTICE**

Notice is be and hereby given that pursuant to Section 108 and 110 and other applicable provisions of the Companies Act, 2013, read with Companies (Management and Administration) Rules, 2014, Secretarial Standards and in compliance with the relevant circulars issued by Ministry of Corporate Affairs (MCA), the Company is seeking approval from its members for the items set out here under through Postal Ballot Notice dated February 10, 2025 by way of remote electronic voting (e-voting) process:

Item No	Particulars	Resolution Type
1.	Appointment of Mr. Prabhakar Jain (DIN: 02017091), as an Independent Director of the Company	Special
2.	Appointment of Mr. Girish Rao (DIN: 00073937), as an Wholetime Director of the Company	Special

In terms of the aforesaid Circulars, the Company has e-mailed the Notice of the Postal Ballot along with the Explanatory Statement thereof on February 11, 2025 to the members of the Company holding shares as on February 07, 2025 (Cut-off date) who have registered their e-mail addresses with the Depositories / Depository Participant(s) and Share Transfer Agent of the Company viz., KFin Technologies Limited (KFin Tech). Voting rights shall be reckoned on the paid up value of equity shares registered in the name of the Members / Beneficial Owners as on the Cut-off date. A person who is not a Member as on the Cut-off date to treat this notice for information purpose only.

In accordance with the aforesaid Circulars, hard copy of the Postal Ballot Notice along with the forms and pre-paid business reply envelope will not be sent to the Members. The communication of the assent or dissent of the Members would take place through remote e-voting system only.

The Board of Directors has appointed Mr. Parameshwar G Hegde, (Membership No. FCS 1325/CP No. 640) Practicing Company Secretary, as the Scrutinizer for conducting the postal ballot process through remote e-voting mechanism only in a fair and transparent manner.

The Company has engaged the services of KFin Technologies Limited for the purposes of providing e-voting facility to all its Members. Notice of the Postal Ballot can be downloaded from the Company's website at [www.ttkprestige.com](http://www.ttkprestige.com) or from the website of KFin Tech at <https://evoting.kfintech.com/>. The Notice is also displayed on the website of the National Stock Exchange of India Limited ([www.nseindia.com](http://www.nseindia.com)) and BSE Limited ([www.bseindia.com](http://www.bseindia.com)), where the shares of the Company are listed.

It is clarified that for permanent registration of e-mail address, Members are requested to register their email addresses in respect of electronic holdings with their concerned depository participant and in respect of physical holdings with KFin Tech.

If a Member who has registered their e-mail address and not received Postal Ballot Notice, User ID and password for remote e-voting, such Member may write to [einward.ris@kfintech.com](mailto:einward.ris@kfintech.com) or [investorhelp@ttkprestige.com](mailto:investorhelp@ttkprestige.com) from their registered email address to receive the same.

Details regarding the Postal Ballot / E-voting

S.No.	Particulars	Details
1.	Date of completion of dispatch of notice	February 11, 2025
2.	Cut-off date for eligibility for e-voting	February 07, 2025
3.	E-voting period	Commence on Thursday, February 13, 2025 from 9.00 am Ends on Friday, March 14, 2024 at 5.00 pm
4.	E-voting process	To understand the process of e-voting, Members are requested to go through notes to Postal Ballot Notice
5.	Link for members for temporary registration of e-mail IDs	<a href="https://ris.kfintech.com/clientservices/postalballot/registration.aspx">https://ris.kfintech.com/clientservices/postalballot/registration.aspx</a>
6.	Declaration of results of the e-voting	Results of the voting will be declared by placing the same along with the Scrutinizer's report on the Company's website i.e., <a href="http://www.ttkprestige.com">www.ttkprestige.com</a> and will also be communicated to the Stock Exchanges on or before March 18, 2025 The resolution, if assented by the requisite majority, shall be deemed to be passed on the last date specified for e-voting, i.e., March 14, 2025 in terms of the Secretarial Standards on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India.

For any queries/ grievances pertaining to E-voting please visit Help & FAQ's section of <https://evoting.kfintech.com> or may contact Ms. Rajitha Cholleti, Dy. Vice President, KFin Technologies Private Limited, Unit: TTK Prestige Limited, Karvy Selenium, Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad-500032; E-mail: [einward@kfintech.com](mailto:einward@kfintech.com) Toll free number: 1800 309 4001 or Ms. K V Manjula - Company Secretary & Compliance Officer, 080-22217438/39 or [manju@ttkprestige.com](mailto:manju@ttkprestige.com) at the Corporate Office of the Company.

For TTK Prestige Limited  
**Manjula K V**  
Company Secretary & Compliance Officer

**Dated: February 11, 2025**  
**Place: Bengaluru**



